



இஸ்லாமிய சமய மன்றம் (சிங்கப்பூர்)  
வெள்ளிக்கிழமைப் பிரசங்கம்  
22 ஜனவரி 2016 / 12 ரபீவுல் ஆகிர் 1437  
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுதல் -2

الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَنَا مِنْ أُمَّةٍ خَيْرِ النَّاسِ خَلْقًا وَخُلُقًا، وَاصْطَفَانَا  
عَلَى سَائِرِ الْأَنْبِيَاءِ وَالرُّسُلِ بِأَحْسَنِ الشَّرِيعَةِ مِنْهَا وَطَرِيقًا،  
وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا  
مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ،  
حَبِيبِنَا الْكَرِيمِ، وَرَسُولِنَا الْعَظِيمِ، وَشَفِّعِنَا يَوْمَ الْقِيَامَةِ، سَيِّدَنَا  
مُحَمَّدًا وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ.  
أَمَّا بَعْدُ، فَيَا أَيُّهَا الْمُسْلِمُونَ، أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ عَزَّ  
وَجَلَّ، فَقَدْ فَازَ الْمُتَّقُونَ.

மரியாதைக்குரிய ஜமாஅத்தார்களே!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவின் மீதான நமது "தக்வா" எனும் பக்தியை அதிகரித்துக் கொள்வோமாக! அல்லாஹ்வின் அனைத்து கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பதன் மூலமாகவும், அல்லாஹ்வினால் தடுக்கப்பட்ட அனைத்து விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதன் மூலமாகவும் அல்லாஹ்வுக்குத் தொடர்ந்து சேவை செய்ய

முற்படுவோமாக! இஸ்லாம் போதிக்கும் சிறந்த மதிப்பீடுகளால் நமது வாழ்க்கையை அலங்கரித்துக் கொள்வோமாக! அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நமது நற்காரியங்களை ஏற்று, எப்போதும் நமக்கு மன்னிப்பை வழங்குவானாக!

ஜமாஅத்தார்களே!

இவ்வாரமும், இன்ஷாஅல்லாஹ், "மன்னிப்பு" எனும் தலைப்பிலேயே கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள இருக்கின்றோம். நாம் கடந்த வாரங்களின் பிரசங்கங்களில் விவாதித்துக் கொண்டதன் பிரகாரம், மன்னிக்கும் மனப்பான்மையானது "இஹ்ஸான்" எனும் கருணைச் சிந்தனைக்கு நெருக்கமானதாகும். "இஹ்ஸான்" நமக்கு மேன்மையை வழங்குகிறது. நாம் முஸ்லிம்கள் எனும் ரீதியில், மேன்மையை அடைவதற்கான ஆற்றல்மிக்க தனிநபர்களாகவும், மனிதர்களாகவும் ஆகுவதற்கு கடின முயற்சி செய்ய வேண்டும். நல்ல மதிப்பீடுகளைப் பற்றிப் பிடிக்கும் தனிநபர்களாக ஆகி, இறுதியில் சிறந்த சமுதாயமாக உருவெடுப்போமாக!

நமது வாழ்வில் மற்றவர்களை மன்னிப்பதனால் ஏற்படும் சிறப்புகளை நாம் உண்மையாகவே அறிந்துள்ளோமா? நாம் நமது வாழ்க்கைத் துணைகளை (கணவன், மனைவி), பிள்ளைகள், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை மன்னித்துள்ளோமா? அல்லது இன்னும் நாம் கோபம் மற்றும் பழிவாங்கும் எண்ணங்களின் பிடியில் சிக்கியுள்ளோமா? எனச் சிந்திக்க வேண்டும்.

அன்பிற்குரிய ஜமாஅத்தார்களே!

நாம் உண்மையில், அல்லாஹ்வின் மன்னிப்பை நாடுபவர்களாக இருந்தால், நமது உள்ளங்களில் கோபம் மற்றும் வேதனைகள் நிரப்பமாகக் காணப்பட்ட போதிலும், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுடைய உம்மத்தினர்களான நாம் மன்னிக்கும் மனப்பான்மையைப் பற்றிப் பிடிக்க வேண்டுமென அல்லாஹ் நமக்கு பின்வருமாறு அழைப்பு விடுப்பதில் சற்று சிந்தனை செய்ய வேண்டும். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

وَلَا يَأْتِلِ أَوْلُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَىٰ  
وَالْمَسْكِينِ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا  
يُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

பொருள்: உங்களிடையே பண்பு நலன் மிக்கவர்கள், வசதிகளும் உடையவர்கள், 'தங்களுடைய உறவினர்கள், வறியவர்கள் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்கள் ஆகியோருக்குக் கொடுத்துதவ மாட்டோம்' என்று சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களை மன்னித்து விட வேண்டும்; பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா என்ன? மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். (அத்தியாயம்: அந்நூர், வசனம்: 22)

மேற்கண்ட வசனம் அருளப்பட்டதற்கானச் சூழ்நிலையை நாம் அறிய வேண்டும். செய்யிதினா அபூபக்கர் அஸ்-ஸித்தீக் (ரலி) அவர்கள் "மிஸ்தா" என்பவருக்குச் செய்து வந்த உதவியை நிறுத்தி விடத் தீர்மானித்தார்கள். காரணம், "மிஸ்தா" எனும் ஏழைத்தோழர், செய்யிதினா ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எதிராக அவதூறு கூறியவர்களில் ஒருவராக இருந்தார்.

நிச்சயமாக இஸ்லாம், மற்றவர்களை மன்னிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவமளிக்கிறது. மன்னிப்பதென்பது ஒரு சாதாரண விஷயமாகத் தென்பட்டாலும் அது அடிப்படை அம்சமாக உள்ளது. உண்மையில், அது ஒருவரின் மனத்தூய்மையையும், நன்னடத்தையையும் பிரதிபலிக்கின்றது. காரணம், மன்னிக்கும் சிறப்புத் தன்மையானது, ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் திசையைக் கூட திருப்பி விடும் ஆற்றல்மிக்கதாகும்.

உதாரணமாக, மருத்துவம் மற்றும் மனோ தத்துவ ரீதியிலான ஆய்வுகள்: "மன்னிப்பதானது பல ஆக்கப்பூர்மான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. நமது உடல் நலத்துக்கும் மிகப் பெரிய அளவில் பங்காற்றுகிறது" எனக் குறிப்பிடுகின்றன. மற்றவர்களை மன்னிப்பதால் நமக்கு கோபம் ஏற்படாமலிருக்கும்; அதன் காரணமாக, நாம் அமைதியை உணர்வோம். மற்றவர்களோடு இருக்கும் போதும் அமைதியை உணர்வோம். நாம் அமைதியாக இருக்க அது உதவுவதுடன், நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் அளவையும், இரத்த அழுத்தத்தையும் அது குறைத்து விடும். நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

பொதுவாக, "மன்னிப்பது" எனும் இந்த சாதாரண தன்மையானது, நமது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். நாம் மேன்மையை முழுமையாக அடைய அது உதவியாக இருக்கும். நமது பாசத்திற்குரிய இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறிய பின்வரும் கருத்து முற்றிலும் உண்மையானதாக இருக்கும்:

"எவராவது, மற்றவர்களை மன்னித்தால், மன்னித்தவரின் அந்தஸ்த்து உயரும்"

ஐமாத்தார்களே!

மன்னிக்கும் மனப்பான்மையின் மூலம் சமுதாயம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறு இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா திருக்குர்ஆனின் "அஷ்-ஷூரா" எனும் அத்தியாயத்தின் 40-வது வசனத்தில் கூறுகின்றான்:

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ ﴿٤٠﴾

பொருள்: தீமையின் கூலி அதே போன்ற ஒரு தீமையே ஆகும். இனி எவர் மன்னித்துவிடுகின்றாரோ மேலும், சீர்திருத்தம் செய்கின்றாரோ அவருடைய கூலி அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் கொடுமைக்காரர்களை நேசிப்பதில்லை.

இஸ்லாத்திற்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கடுமையான நடத்தைகள், செயல்பாடுகள் முதற்கொண்டு, மரணம், காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் இரத்தம் சிந்துவதற்குக் காரணமாகும் எவ்விதமான வன்முறைக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை ஜமாஅத்தார்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பழிவாங்கும் எண்ணத்தால் நிரப்பப்பட்ட உள்ளங்கள் இரக்கமற்றவையாகும். அவ்விதமான உள்ளங்கள் மென்மை மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை விட்டும் காலியானதாக இருக்கும். இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களால் போதிக்கப்பட்ட நன்னடத்தைகள் மற்றும் சிறந்த மதிப்பீடுகளை விட்டும் அவை தூரமானதாக இருக்கும்.

வன்முறைச் செயல்களுக்குக் காரணமாகும் இரக்கமற்ற உள்ளங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. அவை சுத்தமாக்கப்பட்டு, நேர்மையான வழியின் பால் திருப்பப்படுவது அவசியமாகும்.

இரக்கமற்ற உள்ளங்களால் ஏற்படும் தீய விளைவுகள் விசாலமானதாகும். இன்று, பல முஸ்லிமல்லாத சகோதர, சகோதரிகள் இஸ்லாத்தை மிக எளிதில் தவறாகப் புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. அவை நமக்குக் கோபத்தை ஏற்படுத்துவதுடன் பல சவால்களையும் எதிர்கொள்ளச் செய்கிறது.

எனினும், "மன்னித்தல்" எனும் மதிப்பீட்டைப் பற்றிப் பிடிப்பதன் மூலம் பிரச்சனைகளை எதிர்கொள்வது தான் உண்மையான சவாலாக உள்ளது. நாம் நமது உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்

ஆற்றலைப் பெற்று விட்டால், நேர்மையாகச் சிந்திக்கவும், அடுத்த செயலுக்குத் திட்டமிடவும், நமது செயல்பாடுகளைக் கவனத்தில் கொள்ளவும் நாம் ஆற்றலைப் பெற்று விடுவோம். நமக்கு எதிரானக் கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்வது? தவறான, பொய்யான, வழிகெடுக்கக் கூடிய கருத்துக்களைச் சரி செய்வது எவ்வாறு? என்பது போன்ற சவால்கள் நமது சமுதாயம் இன்று எதிர்கொள்ளும் சில சவால்களாகும்.

இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களால் போதிக்கப்பட்ட உண்மையான, சிறந்த மதிப்பீடுகளின் பக்கம் திரும்புவோமாக! அந்த சிறந்த மதிப்பீடுகளை நன்றாக அறிய முற்படுவோமாக! சோதனைகள் மிக்க இக்காலத்தில், அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் தொடர்ந்து இருப்பதற்கு நேர்வழியையும் சக்தியையும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு வழங்குவானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

بَارِكْ اللهُ لِي وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ، وَنَفَعَنِي وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ  
 الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ، وَتَقَبَّلْ مِنِّي وَمِنْكُمْ تِلَاوَتَهُ إِنَّهُ هُوَ السَّمِيعُ  
 الْعَلِيمُ، أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللهُ الْعَظِيمَ لِي وَلَكُمْ، وَلِسَائِرِ  
 الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، فَاسْتَغْفِرُوهُ فَيَا  
 فَؤُزَ الْمُسْتَغْفِرِينَ وَيَا نَجَاةَ التَّائِبِينَ.

